

Ref No.: ISC/131/2025-26

Date: 20.08.2025

The Vice President National Stock Exchange of India Limited "Exchange Plaza", Bandra Kurla Complex, Bandra East Mumbai - 400 051 NSE Symbol: INDIANB	The Vice President BSE Limited Phiroze Jeejibhai Towers Dalal Street Mumbai - 400 001 BSE Scrip Code: 532814
--	--

Dear Sir/Madam,

Subject: Newspaper Publication regarding opening of Special Window for re-lodgement of transfer requests of physical shares

We are enclosing a copy of newspaper Notice published in Financial Express (English), Jansatta (Hindi) and Dinamani (Tamil) on 20.08.2025 for drawing attention of the shareholders of the Bank regarding opening of Special Window for re-lodgement of transfer requests of physical shares.

This is for your information, record and dissemination please.

Yours faithfully,

For Indian Bank

AGM & Company Secretary

Encl: A/a

(Continued from previous page...)

*There has been significant decline in overall figures of Profit and Loss and Balance Sheet of Quesq Corp. Limited for the year ended on 31st March, 2025 due to demerger of the company into three companies on 1st April, 2024.

*While computing Return on Capital Employed for the year ended March 31, 2025, finance cost has been considered as interest expense for both Quesq Corp. Limited and Teamlease Services Limited due to the unavailability of a detailed breakdown.

Comparison of key performance indicators of NIS Management Limited with listed industry peers for the Financial Years based on the Restated Standalone Financial Information is as below:

Particulars	Financial year ended			Financial year ended			Financial year ended		
	31 March 2025	31 March 2024	31 March 2023	31 March 2025	31 March 2024	31 March 2023	31 March 2025	31 March 2024	31 March 2023
Quesq Corporation Limited									
Revenue from Operations* (₹ in lakhs)	13,78,721	15,57,118	13,63,793	4,93,104	4,54,126	3,98,487	10,23,629	8,44,080	6,87,617
EBITDA* (₹ in lakhs)	5,085	39,260	39,157	26,792	25,936	17,873	8,902	8,211	6,991
EBITDA Margin* (in percentage)	0.37%	2.52%	2.87%	5.43%	5.71%	4.49%	0.87%	0.97%	1.02%
Net Profit after Tax (PAT)* (₹ in lakhs)	10,957	32,165	21,522	11,487	18,735	19,671	9,573	10,549	9,737
PAT Margin* (in percentage)	0.79%	2.07%	1.58%	2.33%	4.13%	4.94%	0.94%	1.25%	1.42%
Total Equity Fund of Net Worth* (₹ in lakhs)	92,987	2,68,897	2,39,606	1,14,725	1,02,898	94,665.20	86,033	76,228	77,748
ROE/ Return on Net-Worth* (in percentage)	11.78%	11.96%	8.98%	10.01%	18.21%	20.78%	11.13%	13.84%	12.52%
Capital Employed* (₹ in lakhs)	1,02,931	6,44,732	6,07,043	1,55,566	1,34,927	1,28,665	92,734	83,080	85,017
ROCE/ Return on Capital Employed* (in percentage)	6.66%*	4.09%	3.09%	4.92%	6.14%	5.90%	9.26%*	12.86%	11.64%
Debt-Equity Ratio* (Leverage Ratio)	0.12	0.26	0.35	0.81	0.89	0.86	0.09	0.11	0.11
Current Ratio ¹	1.26	1.25	1.11	1.44	1.20	1.28	1.19	1.16	1.29

*There has been significant decline in overall figures of Profit and Loss and Balance Sheet of Quesq Corp. Limited for the year ended on 31st March, 2025 due to demerger of the company into three companies on 1st April, 2024.

*While computing Return on Capital Employed for the year ended March 31, 2025, finance cost has been considered as interest expense for both Quesq Corp. Limited and Teamlease Services Limited due to the unavailability of a detailed breakdown.

Notes:

A. Source: All the information for listed industry peers mentioned above is on a consolidated basis (unless otherwise available only on standalone basis) and is sourced from their respective annual reports available in public domain.

B. The ratios have been computed as per the following definitions:

i. Revenue from operations means the Revenue from Operations as appearing in the Restated Financial Statements.

ii. EBITDA means Earnings before interest, taxes, depreciation and amortization expense, which has been arrived at by obtaining the profit/ (loss) before exceptional items and tax for the year / period and adding back finance costs, depreciation, and amortization expense.

iii. EBITDA margin is calculated as EBITDA as a percentage of revenue from operations.

iv. Net Profit after tax represents the restated profits of the Company after deducting all expenses and taxes.

v. Net Profit margin is calculated as restated net profit after tax for the year/period divided by revenue from operations.

vi. Net worth means the aggregate value of the paid-up share capital and other equity (excluding capital reserves) attributable to the shareholders.

vii. Return on Net Worth (%) is calculated as Net Profit after tax attributable to owner of the company, as restated for the end of the year / period divided by Average Net worth at the end of the year/period. Average net worth means the average of the net worth of current and previous financial year/period. Net worth means the aggregate value of the paid-up share capital and other equity (excluding capital reserves) attributable to the owners.

viii. Capital employed is calculated as the total equity, including non-controlling interest, total debt (including borrowings and lease liabilities) and deferred tax liabilities (net of deferred tax assets).

ix. Return on capital employed is calculated as Earnings before interest and taxes divided by average capital employed (average capital employed is calculated as average of the total equity, including non-controlling interest, total debt (including borrowings and lease liabilities) and deferred tax liabilities (net of deferred tax assets) of the current and previous financial year/period.

x. Debt-equity ratio is calculated by dividing total debt by total equity. Total debt represents long term and short-term borrowings, including lease liabilities. Total equity includes the aggregate value of the paid-up share capital, other equity and the non-controlling interest.

xi. Current ratio is calculated by dividing the current assets by current liabilities.

Other specified summary of NIS Management Limited in comparison with Listed Industry Peers- Restated Consolidated Financial Information as on 31st March, 2025

Name of Company	Revenue from operations* (₹ in lakhs)	Total market capitalization* (₹ in lakhs)	Current Market Price** (₹)	Face Value (₹)	EPS Basic (₹)	EPS Diluted (₹)	P/E ***	RoNW (%)	NAV per equity shares (₹)
NIS Management Limited	40,217	-	-	10	12.38	12.38	-	13.10%	100.59
Peer Group									
Quesq Corporation Limited	14,96,720	4,59,211	308.30	10	3.08	3.07	100.10	1.88%	72.92
SIS Limited	13,25,711	5,40,314	383.50	5	8.82	8.81	467.68	-0.37%	166.79
Teamlease Service Limited	11,20,059	3,22,801	1,925.00	10	64.88	64.86	29.68	12.71%	550.36

*Current Market Price of the peer industry has been considered based on the closing market price as on 24th July, 2025. **Total Market Capitalization value has been considered as on 24th July, 2025.

Other specified summary of NIS Management Limited in comparison with Listed Industry Peers- Restated Standalone Financial Information as on 31st March, 2025

Name of Company	Revenue from operations* (₹ in lakhs)	Total market capitalization* (₹ in lakhs)	Current Market Price** (₹)	Face Value (₹)	EPS Basic (₹)	EPS Diluted (₹)	P/E ***	RoNW (%)	NAV per equity shares (₹)
NIS Management Limited	37,393	-	-	10	10.10	10.10	-	11.42%	93.38
Peer Group									
Quesq Corporation Limited	13,78,721	4,59,211	308.30	10	8.08	8.05	38.16	6.06%	62.44
SIS Limited	4,93,104	5,40,314	383.50	5	8.93	8.88	42.95	10.56%	79.47
Teamlease Service Limited	10,23,629	3,22,801	1,925.00	10	57.31	57.31	33.59	11.80%	513.02

Sourced from Annual Reports, Audited financials for the financial year ended March 31, 2025.

**Current Market Price is taken as closing on July 24, 2025.

***The total market Capitalization has been considered as on July 24, 2025.

***We have calculated E/P ratio by dividing the Current Market Price on May 20, 2025 and EPS as on March 31, 2025.

The face value of Equity Shares of our Company is ₹ 10.00 per Equity Share and the Offer Price / Cap Price being 10.5 times and 11.1 times the face value of equity share. The Offer Price / Cap Price being 105 to 111 is determined by our Company in consultation with the Book Running Lead Manager is justified based on the above calculation. For further details, please refer to the section titled "Risk Factors" and chapters titled "Our Business" and "Financial Information" beginning on page numbers 29, 121 and 183 respectively of this Red Herring Prospectus. We hereby consent to the extracts of this certificate being used in the Offer Documents, and in any other material used in connection with the Offer.

This certificate is for information and for inclusion, in part or in full, in the Red Herring Prospectus / Red Herring Prospectus and the Prospectus to be filed in relation to the Proposed Offer ("collectively the "Offer Documents") may be relied upon by the Company. We hereby consent to the submission and disclosure of this certificate as may be necessary to the SEBI, the Stock Exchanges, the Registrar of Companies, the legal advisor to the Company, any other regulatory or judicial authorities and, or, for any other litigation purposes and, or, for the records to be maintained by the Company, in accordance with applicable law.

Weighted average cost of acquisition

The price per share of our Company based on the primary new issue of shares

The details of the Equity Shares excluding shares issued under ESOP/ESOS and issuance of bonus shares during the 18 months preceding the date of this red-herring prospectus where such issuance is equal to or more than 5 per cent of the fully diluted paid-up share capital of the Issuer Company (calculated based on the pre-offer capital before such transaction), in a single transaction or multiple transactions combined together over a span of rolling 30 days, and

Date of allotment	No. of equity shares allotted	Face value	Issue price	Offer price (Adjusted for Bonus Shares)	Nature of allotment	Nature of consideration	Total consideration (in ₹)
							NIL

The price per share of our Company based on the secondary sale/ acquisition of shares

There have been no secondary sale/acquisitions of Equity Shares, where the promoters, members of the promoter group or shareholder(s) having the right to nominate directors in the board of directors of the Company are a party to the transaction (including gifts), during the 18 months preceding the date of this certificate, where either acquisition or sale is equal to or more than 5% of the fully diluted paid up share capital of the Company (calculated based on the pre-offer capital before such transaction) and excluding employee stock options granted but not vested, in a single transaction or multiple transactions combined together over a span of rolling 30 days.

Weighted average cost of acquisition, floor price, and cap price:

Type of transaction	Weighted average cost of acquisition* (₹ per equity shares)	Weighted average cost of acquisition after Bonus shares adjustment* (₹ per equity shares)	Floor Price	Cap Price
Weighted average cost of primary/new issue acquisition	NIL	NIL	NIL	NIL
Weighted average cost of secondary acquisition	NIL	NIL	NIL	NIL

Explanation for Offer Price / Cap Price being Nil times and Nil times price of weighted average cost of acquisition of primary issuance price / secondary transaction price of Equity Shares (set out in (d) above) in view of the external factors which may have influenced the pricing of the Offer.

In case the DP ID, Client ID and the PAN mentioned in the Bid cum Application Form and entered into the online IPO system of the Stock Exchanges by the relevant Designated Intermediary, as the case may be, do not match with the DP ID, Client ID and PAN available in the Depository database, then such Bids are liable to be rejected. Bidders should note that the Equity Shares will be allotted to all successful bidders only in dematerialized form. The Bid cum Application Forms which do not have the details of the Bidders' Depository account, including DP ID, Client ID, PAN, and PAN ID (for IIS using the UPI Mechanism), shall be treated as incomplete and will be rejected.

The PAN, DP ID, and Client ID provided in the Bid cum Application Form should match with the PAN, DP ID, and Client ID available in the Depository database, otherwise the Bid cum Application Form is liable to be rejected. Bidders should ensure that the beneficiary account provided in Bid cum Application form is active.

CONTENTS OF THE MEMORANDUM OF ASSOCIATION OF THE COMPANY AS REGARDS ITS OBJECTS: For information on the main objects and other objects of our Company, see section titled "History and Certain Other Corporate Matters" on page 143 of the Red Herring Prospectus and Clause III of the Memorandum of Association of our Company. The Memorandum of Association of our Company is a material document for inspection in relation to the Offer. For further details, see the section titled "Material Contracts and Documents for Inspection" on page 319 of the Red Herring Prospectus.

LIABILITY OF MEMBERS OF THE COMPANY: Limited by shares.

AMOUNT OF SHARE CAPITAL OF THE COMPANY AND CAPITAL STRUCTURE: The Authorized share Capital of the Company is ₹ 25,00,00,000 (Rupees Twenty-Five crores only) divided into 2,50,00,000 equity shares of face value ₹ 10/- each. The issued, subscribed and paid-up share capital of the Company before the issue is ₹ 15,13,80,940 (Rupees Fifteen crores Thirteen lakhs Eighty thousand Nine hundred and Forty only) divided into 1,51,38,094 Equity Shares of face value ₹ 10/- each. Proposed Post Offer Paid-up Share Capital: ₹ 19,80,00,940 divided into 1,98,00,094 Equity Shares of face value ₹ 10/- each. For details of the Capital Structure, see section titled "Capital Structure" on page 68 of the Red Herring Prospectus.

NAMES OF THE SIGNATORIES TO THE MEMORANDUM OF ASSOCIATION OF THE COMPANY AND THE NUMBER OF EQUITY SHARES SUBSCRIBED BY THEM: Given below are the names of the signatories of the Memorandum of Association of the Company and the number of Equity Shares subscribed by them at the time of signing of the Memorandum of Association of our Company: Mr. Debajit Choudhury with 5,000 Equity Shares and Ms. Rina Choudhury with 5,000 equity shares aggregating to 10,000 Equity Shares of face value of ₹ 10/- each.

DISCLAIMER CLAUSE OF SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA ("SEBI"): Since the issue is being made in terms of Chapter IX of the SEBI (ICDR) Regulations 2018, the Red Herring Prospectus will be filed with the Registrar of the SEBI in terms of Regulation 246 (5) of the SEBI (ICDR) Regulations, 2018. In terms of the SEBI Regulations, the SEBI shall not issue any observation on the Offer Document. Hence there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer to the entire Disclaimer Clause of SEBI in section titled "Other Regulatory and Statutory Disclosures" beginning on page 229 of the Red Herring Prospectus.

DISCLAIMER CLAUSE OF BSE LIMITED (THE DESIGNATED STOCK EXCHANGE): It is to be distinctly understood that the permission given by "BSE SME" (SME Platform of BSE Limited) should not in any way be deemed or construed that the Offer Document has been cleared or approved by BSE Limited nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to the Offer Document for the full text of the "Disclaimer Clause of BSE" in section titled "Other Regulatory and Statutory Disclosures" beginning on page 229 of the Red Herring Prospectus.

GENERAL RISK: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Offer unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this Offer. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and this Offer, including the risks involved. The Equity Shares have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of this Red Herring Prospectus. Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page 29 of the Red Herring Prospectus.

CREDIT RATING: This being the issue of Equity shares No credit rating is required.

DEBENTURE TRUSTEE: This being the issue of Equity shares, Appointment of Debenture Trustee is not required.

IPO GRADING: Since this offer is made in terms of Chapter IX of SEBI ICDR Regulations, 2018, there is no requirement of appointing IPO Grading agency.

BOOK RUNNING LEAD MANAGER TO THE OFFER	REGISTRAR TO THE OFFER	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER
 SHARE INDIA CAPITAL SERVICES PRIVATE LIMITED CIN: U69293UP2017PTC075987 Address: A-25 Basement, Sector - 64, Gurgaon Buddha Nagar, Noida, Uttar Pradesh-201301 Tel. No. : +91-120-6483000 E-mail id: kunal.bansal@shareindia.co.in Investor grievance e-mail id: mb@shareindia.com Website: www.shareindia.com Contact person: Mr. Kunal Bansal SEBI Registration Number: INM000012537	 MAASHITLA SECURITIES PRIVATE LIMITED CIN: U67100DL2010PTC0208725 Address: 451, Krishna Apra Business Square, Netaji Subhash Place, Patampur, Delhi, 110034 Tel. No. : +91-11-47581432 Email: ipo@maashitla.com Website: www.maashitla.com Contact Person: Mr. Mukul Agrawal SEBI Registration No.: INR000004370	 NIS Management Limited Mr. Ramyan Chatterjee Company Secretary and Compliance Officer Address: 01st Floor, F-1A(W) 489 Madanapada Kalkipura, Kolkata, West Bengal-700017 Tel. No. : +91-9836205111 E-mail: info@nis.co.in Website: www.nis.co.in Investors can contact our Company Secretary and Compliance Officer, the Book Running Lead Manager or the Registrar to the Offer, in case of any offer or post-offer related problems, such as non-receipt of letters of allotment, non-receipt of allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders or funds by electronic mode etc. For all issue related queries and for redressal of complaints, investors may also write to the BRLM.

AVAILABILITY OF RED HERRING PROSPECTUS: Investors should note that Investment in Equity Shares involves a degree of risk and are advised to refer to the Red Herring Prospectus and the Risk Factors contained therein before applying in the Offer. Full copy of the Red Herring Prospectus is available on the website of the Company www.nis.co.in, the website of the BRLM to the Offer at www.shareindia.com and the website of BSE SME at www.bseindia.com.

AVAILABILITY OF THE ABRIDGED PROSPECTUS: A copy of the abridged prospectus shall be available on the website of the Company, BRLM and BSE at www.nis.co.in, www.shareindia.com and www.bseindia.com respectively.

AVAILABILITY OF BID-CUM-APPLICATION FORMS: Bid-Cum-Application forms can be obtained from the Registered Office of the Company: 01st Floor, F-1A(W) 489 Madanapada Kalkipura, Kolkata, West Bengal-700017, Registrar's office of the BRLM: Share India Capital Services Private Limited, A-25 Basement, Sector - 64, Gurgaon Buddha Nagar, Noida, Uttar Pradesh-201301 and at the selected locations of the Saf Certified Syndicate Banks, Registered Brokers, Designated RTA Locations and Designated CDPs participating in the Offer. Bid-cum-application Forms will also be available on the websites of BSE and the designated branches of SCSSBs, the list of which is available at websites of the stock exchanges and SEBI.

SYNDICATE MEMBER(S): Not Applicable

BANKERS TO THE OFFER: ESCROW COLLECTION BANK AND REFUND BANK/ PUBLIC OFFER ACCOUNT BANK/SPONSOR BANK: AXIS BANK LIMITED

UPI: LIPI Bidders can also bid through UPI mechanism

Investor should read the Red Herring Prospectus carefully, including the section titled "Risk Factors" beginning on page 29 of the Red Herring Prospectus before making any investment decision. All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Red Herring Prospectus.

Place: Kolkata

Date: August 19, 2025

For and on behalf of NIS Management Limited
 Sd/-
 Mr. Ramyan Chatterjee
 Company Secretary & Compliance Officer

Disclaimer: NIS Management Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares. The Red Herring Prospectus dated August 18, 2025 has been filed with the Registrar of Companies, Kolkata and thereafter with SEBI and the Stock Exchange. The Red Herring Prospectus is available on the website of BSE SME at www.bseindia.com and is available on the website of the BRLM at www.shareindia.com. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to the same, please refer to the Red Herring Prospectus including the section titled "Risk Factors" beginning on page 29 of the Red Herring Prospectus.

The Equity Shares have not been and will not be registered under the US Securities Act of 1933, as amended (the "Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be issued or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the Securities Act and in accordance with any applicable U.S. State securities laws. The Equity Shares are being issued and sold outside the United States in "offshore transactions" in reliance on Regulation "S" under the Securities Act and the applicable laws of each jurisdiction where such issues and sales are made. There will be no public offering in the United States.

AdBaz

THE BUSINESS DAILY FOR DAILY BUSINESS

FINANCIAL EXPRESS
 Read to Lead




Corporate Office: 254 - 280, Avani Shammang Salai, Repayments Centre - 400 014 (Phone: 044-2815 488 / 4884, E-mail: investors@indianbank.co.in)

NOTICE

Special Window for Re-lodgement of Transfer Request of Physical Shares

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MRSD-PdP/CIR/2025/97 dated July 02, 2025, all shareholders are hereby informed that a Special Window has been opened for a period of six months from July 07, 2025 till January 06, 2026 to facilitate re-lodgement of transfer requests of physical shares.

The facility is available for transfer deeds / documents lodged prior to April 01, 2019 and rejected / returned / not attended due to deficiency in the documents / process / or otherwise. The Shareholder may re-lodge the request with requisite documents to the Bank/ Registrar and Transfer Agent, i.e. Cameo Corporate Services Ltd. at V Floor, Subramanian Building, No. 1, Club House Road, Chennai-600002, email investor@cameoindia.com, Phone No. 044-40020723 on or before January 06, 2026 after which no transfer request will be entertained by the Bank.

The lodger must have a demat account and provide its Client Master List (CML), along with the transfer documents and share certificate, while re-lodging the transfer request with RTA. The securities that are re-lodged for transfer (including those requests that are pending with the Bank/ RTA, as on date) shall be issued only in demat mode. Due process will be followed for such transfer-cum-demat requests.

We also request all the shareholders to update KYC details including PAN, email id, address, mobile No. and Bank details with the Depository Participant (DP), if shares are held in demat form or with RTA if shares are held in physical form to ensure the ease of communication and seamless payment of dividend.

Place : Chennai
 Date : 19.08.2025

Dina Nath Kumar
 AGM & Company Secretary

FORM A

PUBLIC ANNOUNCEMENT

(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Financial Creditors) Regulations, 2016)

FOR THE ATTENTION OF THE CREDITORS OF SU TOLL ROAD PRIVATE LIMITED

RELEVANT PARTICULARS	
1. Name of corporate debtor	Su Toll Road Private Limited
2. Date of incorporation of corporate debtor	01 March 2007
3. Authority under which corporate debtor is incorporated / registered	ROC Mumbai
4. Corporate Identity No. / Limited Liability Identification No. of corporate debtor	U78999MH2007PTC069145
5. Address of the registered office and principal office (if any) of corporate debtor	Registered office address: Reliance Centre, 15, Mumbai, Maharashtra - 400001.
6. Insolvency commencement date in respect of corporate debtor	18 August 2025
7. Estimated date of closure of insolvency resolution process	13 February 2026
8. Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	Mr. Sanjay Kumar Mishra BBI Regn. No. BBI/PMO/ILP/P0147/2017/2018/113730
9. Address and email of the interim resolution professional, as registered with the Board	Deans Complex, 4C, 1205, 18th Floor, (Thaneup), W. Mumbai - 78 Email ID: tsanjaymishra@rediffmail.com
10. Address and email to be used for correspondence with the interim resolution professional	304, The Summit, Western Express Highway, Vile Parle (E), Mumbai - 400 057 Email ID: csanjaymishra@gmail.com
11. Last date for submission of claims	Not Applicable
12. Classes of creditors, if any, under clause (i) of subsection (8A) of section 21, ascertained by the interim resolution professional	Not Applicable
13. Names of Insolvency Professionals identified to act as Authorized Representative of creditors in a class (Three names for each class)	Not Applicable
14. (a) Relevant Forms and (b) Details of authorized representatives are available at	(a) Relevant Forms are available at: https://ibbi.gov.in/download/IRP (b) Not Applicable

Notice is hereby given that the National Company Law Tribunal, Mumbai Bench has ordered the commencement of a corporate insolvency resolution process of the **SU TOLL ROAD PRIVATE LIMITED**, on or before **2 September 2025** to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with proof in person, by post or by electronic means. **Submission of false or misleading proof of claims shall attract penalties.**

Date: 20 August 2025
 Place : Mumbai

Sanjay Kumar Mishra
 IBBI/PA-01/ILP/P0147/2017/2018/113730
 Interim Resolution Professional
 For SU TOLL ROAD PRIVATE LIMITED
 Email - csanjaymishra@gmail.com
 AFR: AA/11/1730/02/21/12/25 (valid till 31/12/2025)

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி

சென்னை, ஆக. 19: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்றிலை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கிய உள்ளகப் பயிற்சியை நிறுவனத்தின் துணைத் தலைவர் கதா சேஷய்யன் தொடங்கி வைத்தார்.

சென்னை பெருங்காத்திலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 7 நாட்கள் நடைபெற்றுள்ள இன்றிலை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி பயிற்சியும் புத்தகப் பரிசோதனை தொடங்கியது.

இந்தப் பயிற்சிக்குத் தகா சேஷய்யன் தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழ் இலக்கிய, இலக்கியத் தொன்மை, பிற நாடுகளில் தமிழ் சமூகத்தின் பங்கு, நாசகப் பராமல், தமிழ் இலக்கியங்களில் அறிவியல் தொடர்பு

சுதா சேஷய்யன் தொடங்கி வைத்தார்



செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான இலக்கணப் பயிற்சிக்குத் தொடங்கி வைத்த நிறுவனத்தின் துணைத் தலைவர் கதா சேஷய்யன் தொடங்கி வைத்தார்.

சுருக்கப் போன்றவை விளக்கியதோடு, தமிழை இன்றைய தலைமுறையினர் அணுக வேண்டிய புதிய பாடமாணக்களையும் மாணவர்களுக்குத் தெரிவித்தார்.

தொடர்ந்து நிறுவனத்தின் இடத்தில் இரா.சுந்திரசேகர் கே.கே.சைமில், தமிழின் தொன்மையைத் தொடங்கிய தமிழ் இலக்கணத்தின் வாயிலாக எடுத்துரைத்ததோடு, தகா சைத் தொழில்நுட்பத்தின் பயன் கொண்டு செம்மொழித் தமிழைத் தற்போதைய பல்வேறு வழிமுறைகள் அடங்கியது.

மேலும் பல நூல்களை வாசிப்பது பன்முகத் தகுதியை வளர்த்துக் கொள்ளும் வாயில் என வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், செம்மொழி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழியின் நிற்குதலுடன்

மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பட்டியலிடப்பட்ட பிற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகள் பலவற்றின் மொழிபெயர்க்கப்பட்டு வருவது, சுட்டம் பரிசும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்திலும் நிற்குதலுடன் இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து பதிவாளர் பெருமையார் பேசுகையில், உள்ளகப் பயிற்சியின் நோக்கம், பயன் இன்றியமையாத குறித்து எடுத்துரைத்ததோடு, தமிழ் பரிசும் இன்றிலை மாணவர்களுக்கு உயர்வாகியிருக்கின்றனவையும் வருங்காலத்தில் வேலைவாய்ப்பு தரக்கூடிய துறைகளையும் அறிமுகப்படுத்துவதான, பயிற்சியை ஒருங்கிணைப்பதான நடவடிக்கையின் நிற்குதலுடன்

சிறப்பு அலங்காரத்தில்..



5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

சென்னை ஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

சென்னை, ஆக. 19: செம்மொழித் துணைத் தலைவர் இலக்கணப் பயிற்சியின் விருப்பம் சந்திப்பில், பொருள் இலக்கணப் பயிற்சியின் மையம் குறித்து ஆராய்ச்சிக்கான சென்னை ஐடி-இல் அறிதிறன் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐடி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: உலகின் மிகப்பெரிய சர்க்குப் பொருள்வத்து நிறுவனமான செம்மொழி எக்ஸ்பர்ட்ஸ் சர்க்குப் பொருள்வத்து எக்ஸ்பர்ட்ஸ் அறிதிறன் தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது. இதற்கான அந்த நிறுவனம் சுமார் ரூ. 43.25 கோடி சென்னை ஐடி-இல் மாணவர்களுக்கு வழங்கியது.

ரமில்வே அலுவலக வளாகத்தில் அச்சுத்திய நாங்கள் பிடிபட்டன

சென்னை, ஆக. 19: சென்னை ரமில்வே வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் 15 தேசிய நாட்களை மாநாட்டி சமூகத்தில் வெல்வாய்க்கியும் மிகுத்து அபிமானத்தின்

சென்னை மாநாட்டி சமூகத்தில் 1,80-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு கருத்து தெரிவித்தது. அங்குள்ள சமூகத் தலைநெய்யின் மையம், சென்னை மையத்தில் 20 தேசிய நாட்களை மாநாட்டி சமூகத்தில் வெல்வாய்க்கியும் மிகுத்து அபிமானத்தின்

இந்த நிறுவனம், சென்னை சென்னை ரமில்வே வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் 20 தேசிய நாட்களை மாநாட்டி சமூகத்தில் வெல்வாய்க்கியும் மிகுத்து அபிமானத்தின்

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு நிர்வாக அனுமதி

ரு.2,442 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டம்

சென்னை, ஆக. 19: சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது. சென்னை ரமில்வே மெட்ரோ ரயில் பாதைக்குத் திட்டம், அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.

வில்லிவாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 19: வில்லிவாக்கம் மண்டலப் பகுதியில் உள்ள ஒத்தாமை விநாயகர் சதுர்த்தி விழா நடத்த சாவல் துறை

இந்த பகுதியில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழா நடத்த சாவல் துறை அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்தது. சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

இந்த விழா நடத்த சாவல் துறை அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்தது. சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

GOVERNMENT OF TAMILNADU
DEPARTMENT OF TECHNICAL EDUCATION
Opener Tenders are invited in Two cover systems for procurement of Establishment of Additive Manufacturing Laboratory in 3 Government Engineering Colleges at Vellore, Thanjavur and Tiruchirappalli through Directorate of Technical Education.
Ref No: T2/AS/2024, Dated 13.08.2025
The schedule of the tendering process is as follows:
Date of Uploading the tender on website: 21.08.2025
Online Bid submission starting Date and Time: 21.08.2025 05.00 PM
Online Bid submission Closing Date and Time: 22.08.2025 05.00 PM
Date and Time for opening of Technical Bid: Will be updated in the Portal
The tender document along with the terms and conditions can be downloaded from the following link: <https://www.tntenders.gov.in>
Principal, TGTG, Vellore - 02

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

வாது அறிவிப்பு
சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.

தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை
5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சென்னை மாணவர்கள் தலைநெய்யில் மென்மையான சிறப்பு அலங்காரத்தில் கட்டி அளித்த அம்மை.